

உடனடி வெளியீட்டுக்காக

## இந்த செப்டம்பர் மாதத்தை ப்ராம்ப்ட்டன் நகரின் மரங்களுக்கான மாதமாக கொண்டாடுங்கள்!

ப்ராம்ப்ட்டன், ON (ஆகஸ்ட் 27, 2021) –ப்ராம்ப்ட்டன் நகரின் மரங்களைக் கொண்டாடுவதற்காக, இந்த செப்டம்பரில் முதன் முதலாக அனுசரிக்கப்படவிருக்கின்ற, எங்கள் மரங்களுக்கான மாதத்திற்கு ப்ராம்ப்ட்டன் நகரத்துடன் இணையுங்கள்! நகரமும் அதன் பங்காளிகளும் இந்த முக்கியமான மாதத்தின் ஒரு பகுதியாக, மரம் வழங்குதல் எனும் பரவசமான நிகழ்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துவார்கள். ப்ராம்ப்ட்டன் நகரின் மரங்களுக்கான மாதத்திற்கு CN நிதியாதாரம் வழங்குகிறது.

### குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் விநியோகித்தல் (Residential Tree Giveaway) (செப்டம்பர் 10, 2021 இல் துவக்கம்)

ப்ராம்ப்ட்டன்வாசிகளுக்கு குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் வழங்குதல் (Residential Tree Giveaway) அமைப்பில் பதிவு செய்வது செப்டம்பர் 10 அன்று துவக்கப்படும்! நகர நிர்வாகமானது, பதிவு செய்பவர்களுக்கு பல்வேறு ரகங்களில் (ரெட் மேப்பிள், ரெட் ஓக், பர் ஓக் மற்றும் ஒயிட் ஸ்ப்ரூஸ்) 2,400 மரங்களை விநியோகிக்கும். மரங்கள் வழங்குவது, ஒரு வீட்டுக்கு ஒன்று என வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் தனியார் சொத்தில் மட்டுமே (முன் அல்லது பின் முற்றங்களில்) நடப்படலாம். பங்கேற்பதற்கு, குடியிருப்பாளர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். நேரில் வந்து எடுத்துச் செல்ல, செப்டம்பர் 25 வார இறுதியில் மரங்கள் கிடைக்கும். [www.brampton.ca/trees](http://www.brampton.ca/trees) இல் மேலும் அறியலாம்.

### சமூக ஊடகங்களில் எங்களுடன் இணையுங்கள்

ப்ராம்ப்ட்டனில் உங்களுக்குப் பிடித்தமான மரம் அல்லது மரங்களின் புகைப்படங்களை எடுத்து #BramptonTrees எனும் டேக் உபயோகித்து அவற்றை சமூக ஊடகங்களில் பகிரவும்;

இதன்மூலம் [www.brampton.ca/trees](http://www.brampton.ca/trees) எனும் வலைத்தளத்தில் @CityBrampton உள்ள சேன்னல்களில் உங்கள் படங்களைக் காட்சிப்படுத்தும் ஒரு வாய்ப்பினைப் பெறுங்கள்

### தேசிய பாரம்பரிய கட்டமைப்பு பற்றிய கருத்தாய்வு

ப்ராம்ப்ட்டன் நகரின் காடுகளுக்கான நிலங்கள், புன்செய் நிலங்கள், பள்ளத்தாக்கு நிலங்கள், புல்வெளிகள் மற்றும் இதர இயற்கை காலியிடங்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனவும் ப்ராம்ப்ட்டனில் மகிழ்ந்து அனுபவிக்க நீங்கள் எங்கு செல்கிறீர்கள் எனவும் எங்களுக்குத் தெரிவித்து பரிசு ஒன்றை வெல்லும் வாய்ப்பினைப் பெறுங்கள்.

இதனை நிரப்பவும்: [தேசிய பாரம்பரிய கட்டமைப்பு கருத்தாய்வு \(Natural Heritage System Survey\)](http://www.brampton.ca/natural-heritage).

**மரங்களுக்கான ஆதாரவளங்கள்**

மரங்களைப் பற்றிய அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள் ; கீழ்க்காணும் வழிமுறைகளை உபயோகித்து மரங்கள் ஆதார வளங்களில் பங்கு பெறுங்கள்!

- [ப்ராம்ப்ட்டன் மரங்கள் \(Brampton Trees\)](#)
- [ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்திடமிருந்து மரங்களைப் பராமரிப்பதற்கான சிறுகுறிப்புகள் \(Tree Care Tips from the City of Brampton\)](#)
- [பரஸ்பரம் செயல்புரியும் மரம் வளர்ப்பு பற்றிய தடம் காணும் கருவி \(Interactive Tree Tracking Tool\)](#)
- [ஒரு மில்லியன் மரங்கள் வளர்க்கும் திட்டம் \(One Million Trees Program\)](#)
- [டீ கனடா \(Tree Canada\)](#)
- [தேசிய வன வாரம் \(National Forest Week\): செப்டம்பர் 19 முதல் 25 வரை, 2021](#)

**ப்ராம்ப்ட்டன் நகர மரங்கள் பற்றிய உண்மைகள்**

- ப்ராம்ப்ட்டனில் தற்போது சுமார் 3.6 மில்லியன் மரங்கள் உள்ளன, இவை மொத்த நிலப்பரப்பில் 18 சதவீதமாகும்.
- கடந்த ஐந்து ஆண்டுகளில், நகரமும், ( வளர்த்துப் பராமரிக்கும் அதிகாரிகள், பீல் பிராந்திய நிர்வாகம், பள்ளி வாரியங்கள் மற்றும் வளரும் தொழில்கள் உட்பட) அதன் பங்காளிகளும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 43,000 மரங்களை ப்ராம்ப்ட்டனில் நடவு செய்தனர்.
- ப்ராம்ப்ட்டனில் 2014 ஆம் ஆண்டு துவங்கி இதுவரை கால் (0.25) மில்லியன் மரங்கள் நடப்பட்டுள்ளன.

**அறிஞர் கூற்றுக்கள்**

"ப்ராம்ப்ட்டன் நகர சபையானது, செப்டம்பர் மாதத்தை ப்ராம்ப்ட்டன் நகரத்தின் மரங்களுக்கான மாதமாக அறிவித்துள்ளது! ப்ராம்ப்ட்டன் ஒரு பசுமை நகரமாகும், நாங்கள் எங்கள் நகரத்தின் நகர்ப்புற காடுகளைப் பாதுகாக்க தீவிரமாக வேலை செய்து வருகிறோம் மற்றும் 2040 க்குள் ஒரு மில்லியன் மரங்களை நடவு செய்யவிருக்கிறோம். சுத்தமான காற்று, சீதோஷண நிலை மாற்றத்தின் விளைவுகளை குறைத்தல், சொத்து மதிப்புகளை அதிகரித்தல் மற்றும் நமது சமூகத்தை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல நன்மைகளை மரங்கள் வழங்குகின்றன."

- பேட்ரிக் பிரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

"ப்ராம்ப்ட்டன் நகரம், மரங்களுக்கான மாதம் அனுசரிப்பதில் இனியவாழ்த்துக்கள் ! தாக்கம் கொண்ட இந்த மாதத்தின் ஒரு அங்கமாக, இதன்பேரில் அனைவரையும் ஒரு நடைப்பயிற்சி மேற்கொள்ளவும்,

ப்ராம்ப்ட்டனின் இயற்கை பாரம்பரிய அமைப்பைப் பற்றி அறிந்து கொள்ளவும்; ஒரு மரத்தை நடவு செய்து நமது மரம் வளர்வதைக் கண்காணிக்கும் கருவியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்; நிலைத்து நிற்கவல்ல காடுகளின் மேலாண்மை பற்றி [www.brampton.ca/trees](http://www.brampton.ca/trees) இல் மேலும் தேடிக்கண்டறியவும் நான் ஊக்குவிக்கிறேன். "

- ரொவீனா சான்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைமைப் பொறுப்பு, சமூக சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

" ப்ராம்ப்ட்டன் நகருக்கு மரங்களுக்கான மாதம் அனுசரிப்பது என்பது நமது நகரத்தில் உள்ள மரங்களின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் ஒரு வாய்ப்பாகும். குடியிருப்புக்களில் மரம் வழங்குதல் (Residential Tree Giveaway) நிகழ்வில் பங்கேற்று, #BramptonTrees எனும் டாக் பயன்படுத்தி புகைப்படங்களை இடுகையிடவும், எங்கள் ஆதாரவளங்கள் மற்றும் முன்முயற்சிகளை தேடிக்கண்டறியவும்.

- சார்மெய்ன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 7 & 8; துணைத் தலைமைப் பொறுப்பு, சமூக சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

" மரங்களால் உருவான ப்ராம்ப்ட்டனின் நகரின் அழகிய விதானத்தை, பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் நகர ஊழியர்கள் அர்ப்பணிப்பு கொண்டுள்ளனர். ப்ராம்ப்ட்டன் நகரின் மரங்களுக்கான மாதம் என்பது நமது பசுமை சுற்றுச்சூழல் அமைப்பதற்கான மாஸ்டர் திட்டம், நகர்ப்புற வள மேலாண்மை திட்டம் மற்றும் சமூக ஆற்றல் மற்றும் உமிழ்வுகளின் குறைப்பு திட்டம் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

- டேவிட் பார்பிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](https://twitter.com), [Facebook](https://facebook.com), மற்றும் [Instagram](https://instagram.com) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ரம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)